

# ஈசி சேவர் (Easy Saver)

மட்டுப்பாடற்ற பிரவேசத்துடன் ஒவ்வொரு நாளும் சேமிப்புக்கள்

வருடத்திற்கு **4%**  
சதவீதம்

## தகைமை பெறுவோர்

18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தனியாகவும் அல்லது இணைந்தும்.

## துரித மீளாய்வு

|                                   |                                          |                                |                    |
|-----------------------------------|------------------------------------------|--------------------------------|--------------------|
| ஆரம்ப நிலுவை<br><b>ரூபா 5,000</b> | ஆகக் குறைந்த நிலுவை<br><b>ரூபா 5,000</b> | மீளப் பெறல்கள்<br>வரையறையற்றவை | வட்டி<br>மாதாந்தம் |
|-----------------------------------|------------------------------------------|--------------------------------|--------------------|

## கணக்கு விபரங்கள்

|                      |                                                                                                                      |
|----------------------|----------------------------------------------------------------------------------------------------------------------|
| மீளப் பெறும் தடவைகள் | வரையறையற்றது (கட்டுப்பாடுகள் இல்லை)                                                                                  |
| கரும பீடத்தின் ஊடாக  | உண்மையாக                                                                                                             |
| பரிமாற்றம் / காசோலை  | அனுமதிக்கப்பட்டது                                                                                                    |
| அறிக்கைகள்           | மாதாந்தம் / காலாண்டு அடிப்படையில்/ அரை வருட அடிப்படையில் / வருடாந்தம் - கட்டணங்கள் ஏதும் அறவிடப்பட மாட்டாது (இலவசம்) |

## வசதிகள் மற்றும் பிரவேசம்

|                        |                       |
|------------------------|-----------------------|
| நிலையியற் கட்டளைகள்    | அனுமதிக்கப்பட்டுள்ளது |
| ஏடிஎம் பிரவேசம்        | ஏற்படையதன்று          |
| இன்டர் நெட் பேங்கிங்க் | ஏற்படையதன்று          |
| டிஜிட்டல் பேங்கிங்க்   | ஏற்படையதன்று          |
| லோயலிட்டி திட்டம்      | ஏற்படையதன்று          |

## கட்டணங்கள் (ரூபா)

|                                                           |                                                        |
|-----------------------------------------------------------|--------------------------------------------------------|
| பராமரிக்கப்படாத ஆகக் குறைந்த நிலுவை<br><b>ரூபா 250.00</b> | கணக்கை மூடுதல்<br><b>ரூபா 250.00</b>                   |
| மேலதிக அறிக்கை<br><b>ரூபா 200.00</b>                      | மீளப் பெறல் (ஓ.டி.சி.)<br>ஏற்படையதன்று                 |
| நிலையியற் கட்டளை சீர் செய்தல்<br><b>ரூபா 250.00</b>       | ஏ.டி.எம். அட்டை வழங்கல் (ATM)<br>செயற்பாட்டில் உள்ளது. |

# சிறுவர் சேமிப்பு – பிள்ளைகளின் சேமிப்பு

முதலாம் நாள் முதல் சேமிப்பை ஊக்குவித்தல்

## வருடத்திற்கு 7.75%

### தகைமை பெறுவோர்

புதிதாக பிறந்த பிள்ளையொன்றுக்கு 16 வயது வரை பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கொன்றை திறக்கலாம். கணக்கு ஆரம்பிக்கும் போது செல்லுபடியாகும் பிறப்புச் சான்றிதழ் ஒன்றை வழங்குதல் வேண்டும்.

### துரித மீளாய்வு

|            |                     |                                      |                 |
|------------|---------------------|--------------------------------------|-----------------|
| ஆரம்ப மீதி | ஆகக் குறைந்த நிலுவை | வயது மட்டம்                          | வட்டி மாதாந்தம் |
| ரூபா 5,000 | ஏற்படையதன்று        | புதிதாக பிறந்த பிள்ளை – 16 வருடங்கள் |                 |

### கணக்கு விபரங்கள்

|                      |                                                                                                                      |
|----------------------|----------------------------------------------------------------------------------------------------------------------|
| மீளப் பெறும் தடவைகள் | பிள்ளை 18 வயதை அடைந்த பின்னர்                                                                                        |
| தேவையான அங்கீகாரம்   | ஆம் — முகாமையாளரின் அங்கீகாரத்தின் படி. நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது.                               |
| கரும பீடத்தின் ஊடாக  | ஆம்                                                                                                                  |
| பரிமாற்றம் / காசோலை  | ஆகக் குறைந்த நிலுவை எல்லை வரை                                                                                        |
| அறிக்கைகள்           | மாதாந்தம் / காலாண்டு அடிப்படையில்/ அரை வருட அடிப்படையில் / வருடாந்தம் - கட்டணங்கள் ஏதும் அறவிடப்பட மாட்டாது (இலவசம்) |

### வசதிகள் மற்றும் பிரவேசம்

|                       |                     |
|-----------------------|---------------------|
| நிலையியற் கட்டளைகள்   | அனுமதிக்கப்படவில்லை |
| ஏடிஎம் பிரவேசம்       | அனுமதிக்கப்படவில்லை |
| இன்டர்நெட் பேங்கிங்க் | ஏற்படையதன்று        |
| டிஜிட்டல் பேங்கிங்க்  | ஏற்படையதன்று        |
| லோயலிட்டி திட்டம்     | ஏற்படையதன்று        |

### கட்டணங்கள் (ரூபா)

|                                         |                                      |
|-----------------------------------------|--------------------------------------|
| ஆகக் குறைந்த நிலுவை பராமரிக்கப்படவில்லை | கணக்கை மூடல்<br>ரூபா 1,000.00        |
| மேலதிக அறிக்கை                          | மீளப்பெறல் (ஓ.டி.சி)<br>ஏற்படையதன்று |

|                                            |                                             |
|--------------------------------------------|---------------------------------------------|
| ரூபா 200.00                                |                                             |
| நிலையியற்கட்டளை சீராக்கம்<br>ஏற்புடையதன்று | ஏ.டி.எம். கார்ட் விநியோகம்<br>ஏற்புடையதன்று |

# சிரேட்ட சேமிப்பு

உங்களுடைய அர்ப்பணிப்பு வருடங்களுக்கு வெகுமதியளித்தல்

வட்டி வருடத்திற்கு 5%

## இயலுமை பெறுவோர்

60 வயதிற்கு மேற்பட்டோர்கள் தனியாக அல்லது இணைந்து.

## துரித மீளாய்வு

|                                 |                                          |                                          |               |
|---------------------------------|------------------------------------------|------------------------------------------|---------------|
| ஆரம்ப மீதி<br><b>ரூபா 1,000</b> | ஆகக் குறைந்த நிலுவை<br><b>ரூபா 1,000</b> | ஆகக் குறைந்த வயது<br><b>60 வருடங்கள்</b> | மாதாந்த வட்டி |
|---------------------------------|------------------------------------------|------------------------------------------|---------------|

## கணக்கு விபரம்

|                            |                                                                                                                      |
|----------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------|
| மீளப் பெறும் தடவைகள்       | வரையறையற்றது (கட்டுப்பாடுகள் இல்லை)                                                                                  |
| கரும் பீடத்தின் ஊடாக       | No cap                                                                                                               |
| நிதிப் பரிமாற்றம் / காசோலை | ஆகக் குறைந்த நிலுவை எல்லை வரை                                                                                        |
| அறிக்கை                    | மாதாந்தம் / காலாண்டு அடிப்படையில்/ அரை வருட அடிப்படையில் / வருடாந்தம் - கட்டணங்கள் ஏதும் அறவிடப்பட மாட்டாது (இலவசம்) |

## வசதிகள் மற்றும் பிரவேசம்

|                       |                   |
|-----------------------|-------------------|
| நிலையியற் கட்டளைகள்   | அனுமதிக்கப்பட்டது |
| ஏடிஎம் பிரவேசம்       | ஏற்படையதன்று      |
| இன்டர்நெட் பேங்கிங்க் | ஏற்படையதன்று      |
| டிஜிட்டல் பேங்கிங்க்  | ஏற்படையதன்று      |
| லோயலிட்டி திட்டம்     | அனுமதிக்கப்பட்டது |

## கட்டணங்கள் (ரூபா)

|                                                                        |                                                    |
|------------------------------------------------------------------------|----------------------------------------------------|
| ஆகக் குறைந்த நிலுவையை பராமரிக்காமை<br><b>ரூபா 250.00</b>               | கணக்கை மூடுதல்<br><b>ரூபா 250.00</b>               |
| மேலதிக அறிக்கை<br><b>ரூபா 200.00</b>                                   | மீளப் பெறல் (ஒ.டி.சி) (OTC)<br><b>ஏற்படையதன்று</b> |
| நிலையியற் கட்டளை சீராக்கம்<br><b>ரூபா 250.00</b>                       | ஏ.டி.எம். அட்டை விநியோகம்<br>செயற்பாட்டில் உள்ளது  |
| ஏ.டி.எம். பயன்பாடு (உள்நாடு)<br>செல்லுபடியாகும் <b>CEFT</b> கட்டணங்கள் |                                                    |

# Women's Saver

Exclusively designed for women

5%

INTEREST P.A.

## ELIGIBILITY

Women above the age of 18, individually or jointly.

## துரித மீளாய்வு

| ஆரம்ப மீதி | ஆகக் குறைந்த நிலுவை | ELIGIBILITY | INTEREST |
|------------|---------------------|-------------|----------|
| ரூபா 1,000 | ரூபா 1,000          | Women 18+   | Monthly  |

## கணக்கு விபரம்

|                        |                                                                                                                      |
|------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------|
| மீளப் பெறும் தடவைகள்   | வரையறையற்றது (கட்டுப்பாடுகள் இல்லை)                                                                                  |
| Fund Transfer / Cheque | Up to ஆகக் குறைந்த நிலுவை threshold                                                                                  |
| Statements             | மாதாந்தம் / காலாண்டு அடிப்படையில்/ அரை வருட அடிப்படையில் / வருடாந்தம் - கட்டணங்கள் ஏதும் அறவிடப்பட மாட்டாது (இலவசம்) |

## வசதிகள் மற்றும் பிரவேசம்

|                       |                   |
|-----------------------|-------------------|
| நிலையியற் கட்டளைகள்   | அனுமதிக்கப்பட்டது |
| ஏடிஎம் பிரவேசம்       | ஏற்படையதன்று      |
| இன்டர்நெட் பேங்கிங்க் | ஏற்படையதன்று      |
| டிஜிட்டல் பேங்கிங்க்  | ஏற்படையதன்று      |
| லோயலிட்டி திட்டம்     | அனுமதிக்கப்பட்டது |

## கட்டணங்கள் (ரூபா )

|                                                     |                                                   |
|-----------------------------------------------------|---------------------------------------------------|
| Not Maintaining Min. Balance<br>ரூபா 250.00         | கணக்கை மூடுதல்<br>ரூபா 250.00                     |
| Additional Statement<br>ரூபா 200.00                 | மீளப் பெறல் (ஒ.டி.சி) (OTC)<br>ஏற்படையதன்று       |
| நிலையியற் கட்டளை சீராக்கம்<br>ரூபா 250.00           | ஏ.டி.எம். அட்டை விநியோகம்<br>செயற்பாட்டில் உள்ளது |
| ATM Usage (Local)<br>பொருந்தக்கூடிய ஊருக்கு கட்டணம் |                                                   |

## BUILD-IT

Disciplined savings with premium returns

6%\*

INTEREST P.A.

### ELIGIBILITY

Individuals above the age of 18, individually or jointly. Also available to corporate entities, Partnerships, and Associations.

### துரித மீளாய்வு

|                           |                                    |                                           |                      |
|---------------------------|------------------------------------|-------------------------------------------|----------------------|
| ஆரம்ப மீதி<br>ரூபா 25,000 | ஆகக் குறைந்த நிலுவை<br>ரூபா 25,000 | MIN. MONTHLY<br>COMMITMENT<br>ரூபா 5,000+ | INTEREST<br>Monthly* |
|---------------------------|------------------------------------|-------------------------------------------|----------------------|

### கணக்கு விபரம்

|                        |                                                                                                                                                                                                                                                                                                                                      |
|------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| மீளப் பெறும் தடவைகள்   | வரையறையற்றது (கட்டுப்பாடுகள் இல்லை)                                                                                                                                                                                                                                                                                                  |
| Fund Transfer / Cheque | Up to ஆகக் குறைந்த நிலுவை threshold                                                                                                                                                                                                                                                                                                  |
| Monthly Commitment     | Min. ரூபா 5,000 — set at account opening                                                                                                                                                                                                                                                                                             |
| Statements             | மாதாந்தம் / காலாண்டு அடிப்படையில்/ அரை வருட அடிப்படையில் / வருடாந்தம் - கட்டணங்கள் ஏதும் அறவிடப்பட மாட்டாது (இலவசம்)                                                                                                                                                                                                                 |
| *Interest Rate         | குறிப்பிட்ட மாதாந்திர உறுதிப்பாடு மற்றும் குறைந்தபட்ச இருப்புத் தொகை ஆகியவை பராமரிக்கப்பட்டால் மட்டுமே இந்த வட்டி விகிதம் மாத அடிப்படையில் பொருந்தும். இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று பூர்த்தி செய்யப்படாத பட்சத்தில், நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் வரை அதற்குப் பதிலாக “சுஸி சேவர்” (நுயளஸ் ஞாயனச) வட்டி விகிதமே பொருந்தும். |

### வசதிகள் மற்றும் பிரவேசம்

|                       |                   |
|-----------------------|-------------------|
| நிலையியற் கட்டளைகள்   | அனுமதிக்கப்பட்டது |
| ஏடிஎம் பிரவேசம்       | ஏற்படையதன்று      |
| இன்டர்நெட் பேங்கிங்க் | ஏற்படையதன்று      |
| டிஜிட்டல் பேங்கிங்க்  | ஏற்படையதன்று      |
| லோயலிட்டி திட்டம்     | அனுமதிக்கப்பட்டது |

### கட்டணங்கள் (ரூபா)

|                                                    |                                                              |
|----------------------------------------------------|--------------------------------------------------------------|
| Not Maintaining Min. Balance<br><b>ரூபா 250.00</b> | கணக்கை மூடுதல்<br><b>ரூபா 500.00</b>                         |
| Additional Statement<br><b>ரூபா 200.00</b>         | மீளப் பெறல் (ஒ.டி.சி) (OTC)<br><b>ஏற்படையதன்று</b>           |
| நிலையியற் கட்டளை சீராக்கம்<br><b>ரூபா 250.00</b>   | Not Maintaining Commitment<br><b>Easy Saver rate applied</b> |
| ஏ.டி.எம். அட்டை விநியோகம்<br>செயற்பாட்டில் உள்ளது  | ATM Usage (Local)<br><b>Applicable CEFT charge</b>           |

## பொதுத் தகவல்கள்

- விண்ணப்பம், முலுஊ படிவம், அடையாள ஆவணம் மற்றும் முகவரிச் சான்று ஆகியவை தேவைப்படுகின்றன.
- தொடர்பு விவரங்களில் மாற்றம் செய்வதற்கு வாடிக்கையாளர்(கள்)-இன் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் தேவை.

## அங்கீகரிக்கப்படாத அல்லது தவறான பரிவர்த்தனை

அங்கீகரிக்கப்படாத அல்லது தவறான பரிவர்த்தனை ஏதேனும் இருந்தால், வாடிக்கையாளர் அது குறித்து உடனடியாக ரூடிகு-க்குத் தெரிவிக்க வேண்டும். நிறுவனம் இது குறித்து விசாரணை நடத்தி, பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம். அத்தகைய விசாரணையின் முடிவைப் பொறுத்தே பணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது பரிவர்த்தனையை ரத்து செய்தல் ஆகியவை அமையும்.

## 2006-ஆம் ஆண்டின் நிதிப் பரிவர்த்தனை அறிக்கைப்படுத்தல் சட்டம் எண் 06

2006-ஆம் ஆண்டின் நிதிப் பரிவர்த்தனை அறிக்கை சமர்ப்பித்தல் சட்டம் (குடியேறியவையட வுசயளையுடவழைளெ சுநிழசவபை யுஉவ, மே. 6 ழக 2006) உள்ளிட்ட பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, நிதி நிறுவனங்கள் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளைக் கண்காணித்து, அவை குறித்து உரிய ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதில், அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டிய வரம்பை மீறும் ரொக்கப் பரிவர்த்தனைகள் மற்றும் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படும் பரிவர்த்தனைகள் ஆகியவை அடங்கும். சட்டப்படி தேவைப்படும் பட்சத்தில், வாடிக்கையாளருக்கு முன்கூட்டியே அறிவிக்காமலேயே இத்தகைய அறிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம்.

## செயலற்ற கணக்குகள்

நிறுவனம் நிர்ணயித்துள்ள கால அளவு அல்லது பொருந்தக்கூடிய ஒழுங்குமுறைத் தேவைகளின்படி செயலற்ற நிலையில் இருக்கும் சேமிப்புக் கணக்குகள் மற்றும், அல்லது நிரந்தர வைப்புக் கணக்குகள், “செயலற்ற கணக்குகள்” (எழசஅயவெ யஉஉழரவெள) என வகைப்படுத்தப்படலாம். நிறுவனத்தின் நடைமுறைகளின்படி அக்கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் வரை, அத்தகைய கணக்குகளில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் கட்டுப்படுத்தப்படலாம். செயலற்ற கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவர, வாடிக்கையாளர்கள் திருப்திகரமான அடையாளச் சான்று மற்றும் அதற்கான துணை ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம்.

## புகார்கள் மற்றும் ஆதரவு

**யூபி பைனாஸிற்கு முறைபாடொன்றைச் செய்தல்**  
**வாடிக்கையாளர் நலன் அலகு,**  
**யூபி பைனான்ஸ் பிளஸ்சி,**  
**இல. 10, டெயிசி விலா ஒழுங்கை,**  
**கொழும்பு 04.**  
+94 011 446 8888  
info@ubf.lk  
www.ubf.com

**மேன்முறையீட்டு தேர்வுகள்**  
**இலங்கை நிதி குறைகேள் அதிகாரி**  
இல 01, பெத்தெஸ்ட் இடம், மிலாகிரிய,  
கொழும்பு 05  
தொலைபேசி : +94 11 259 5624 |  
பெக்ஸ்: +94 11 259 5625  
fosril@sltnet.lk |  
www.financialombudsman.lk  
**நிதி வாடிக்கையாளர் உறவுகள்**  
**திணைக்களம் - இலங்கை மத்திய**  
**வங்கி**  
இல. 30, சனாதிபதி மாவத்தை,  
கொழும்பு 01. பெக்ஸ்: : +94 11 247  
7744 | fcrd@cbsl.lk